

AIA நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்படும்
ஒவ்வொரு காப்புறுதிக்காகவும் ரூ.100 இனை இலங்கை புற்று
நோயாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக
வழங்க வாக்குறுதியளிக்கின்றோம்.

AIA SUWA DIRIYA

பயமற்று இரு



AIA இன்ஷூரன்ஸ்



HEALTHIER, LONGER,
BETTER LIVES

தமது வாழ்க்கைப்பயணத்தில் அனைவரும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள் எங்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஆனால் ஒரு மோசமான நோய் எந்த வயதிலும், எச்சரிக்கையின்றி யாரையும் தாக்கும். அவ்வாறு நிகழ்ந்தால் அது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.

AIA தமது 'சுவ திரிய' திட்டத்துடன் இந்த அழுத்தத்தைத் தணிக்க உதவுகிறது, சிக்கலான நோய்களுக்கான விரிவான ஆவரணத்தை நாம் கொண்டுள்ளோம். நாம் உங்களுக்கு தேவையான நிதி வலிமையை உறுதி செய்ய தயாராக இருக்கின்றோம். எனவே அவர்களது மீட்பில் கவனம் செலுத்தி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உங்களை தேவைப்படும்போது அவசியமாக தருணத்தில் உடன் இருக்கலாம்.

AIA தமது 'சுவ திரிய' திட்டம் பற்றி



மிகவும் பொதுவான பாரதூரமான நோய்களின்* மருத்துவ தேவைகளின் உங்களுக்கு உதவும் ஆவரணத்தை கொண்ட ஆயுள் காப்புறுதி திட்டம்

- இருதய நோய்
- புற்றுநோய்
- பக்கவாதம்
- சிறுநீரக செயலிழப்பு



மேற்கண்ட ஏதேனும் நோய்களின் சிறிய ஆரம்ப கட்டத்திற்கும் இது என்னை ஆவரணம் செய்கின்றது?

இது உங்களை உள்ளடக்கியுள்ளது.

- சிறு இதய தொடர்பான நோய்கள் / அறுவை சிகிச்சைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு.
- ஆரம்ப கட்ட புற்றுநோய்.



மீள்ஈட்டு உரிமை கோரல் ஒன்றின் பின்னர் எனது கட்டுப்பணங்களுக்கு என்ன நடக்கும்?

ஒரு மோசமான நோயிலிருந்து மீள்வதற்கு நேரம் எடுக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் நீங்கள் நிதி கவலையில்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் அனுகூலங்களை வடிவமைத்துள்ளோம்.

- ஆரம்ப கட்ட இருதய நோய் அல்லது ஆரம்ப நிலை புற்றுநோய் காரணமாக உரிமைகோரல் ஏற்பட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கான பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
- நீங்கள் தேர்ந்தெடுத்த சுகாதாரப் பெக்கேஜை பொறுத்து, கடுமையான இருதய நோய், முக்கிய நிலை புற்றுநோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமாக உரிமை கோரப்பட்டால், மீதமுள்ள பிரீமியம் செலுத்தும் காலத்திற்கான பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.



ஒரு பாரதூரமான நோய்க்கு நான் உரிமை கோரும்போது காப்புறுதி கொள்கைக்கு என்ன நடக்கும்?

உங்களது மீள்ஈட்டு உரிமைகோரல் வகையின் அடிப்படையில் குறிப்பிட்ட அனுகூலத் தொகைகளைப் பெறுவீர்கள். மேலும், ஒரு மோசமான நோயிலிருந்து மீள்வது பல எதிர்பாராத செலவுகளைக் கொண்டிருப்பதால், மீட்டெடுக்கும் கட்டத்தில் கூடுதல் வருமானத்தை வழங்கும் 'மீட்பு அனுகூலத்தை' உங்களுக்கு வழங்குகிறோம்.

- கடுமையான இருதய நோய், முக்கிய நிலை புற்றுநோய், பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு காரணமான உரிமை கோரலுக்குப் பிறகு, 5 ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) உங்கள் காப்பீட்டு மதிப்பில் 1% வழங்கப்படும்.



நான் மீள்ஈட்டைக் கோரவில்லை என்றால் என்ன ஆகும்?

AIA சுவதிரிய திட்டம் 'உரிமைகோரல் கோரமை சலுகையை' கொண்டுள்ளது. இது உங்கள் காப்புறுதி ஆவரண வரம்பை அதிகரிக்கிறது.

- நீங்கள் உரிமை கோராத ஒவ்வொரு ஆண்டும் பாராதாரமான நோய் மற்றும் வாழ்க்கை நன்மை வரம்புகள் ஆண்டுக்கு 10% த்தால் அதிகரிக்கப்படுகின்றன, உங்கள் அசல் காப்புறுதி வரம்பில் 150% ஐ அடையும் வரை அல்லது நீங்கள் மீள்உரிமை கோரும் வரை உங்கள் ஆவரணப் பெறுமதி அதிகரிக்கும்.



நான் மரணமடைந்தால் என்ன ஆகும்?

இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஆயுள் காப்புறுதியொன்று உள்ளது

- உங்களுக்கு எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் உங்கள் அன்புக்குரியவர்களின் உதவிக்கு இத்திட்டம் முன்வரும். உங்கள் பாதுகாப்புத் தேவைக்கு ஏற்றவாறான உயர்நிலை ஆயுள் காப்புறுதியை தேர்ந்தெடுக்கும் தெரிவு உங்களுக்கு உள்ளது.



காப்புறுதி தவணைக் காலத்தின் முடிவில் எனக்கு கிட்டும் நன்மை என்ன?

இது நீங்கள் பெறும் பாதுகாப்புக்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் ஒரு தூய பாதுகாப்புத் திட்டமாகும், எனவே, இந்த திட்டத்தில் 'முதிர்வு அனுசூலம்' இல்லை. இருப்பினும், 'பிரீமியம் கட்டணத்தை திரும்பப் பெறுதல்' விருப்பத்தின்* பெயரில் கட்டுப்பணம் செலுத்தும் காலத்தின் போது நீங்கள் எந்தவொரு கோரிக்கையும் கோரவில்லை எனில், காப்புறுதி காலத்தின் முடிவில், நீங்கள் செலுத்திய பிரீமியங்களை திரும்பப் பெற முடியும்.

எவ்வாறு இதை கொள்வனரு செய்ய முடியும்?

உங்களுக்கு தேவையான பாரதாரமான நோய் பாதுகாப்பிற்கு அமைய தேர்வு செய்ய 4 பெக்கேஜ்கள் உள்ளன

- **சுகாதார பெக்கேஜ் 1** - ஆயுள் அனுசூலம், புற்றுநோய்
- **சுகாதார பெக்கேஜ் 2** - ஆயுள் அனுசூலம், இருதயம்
- **சுகாதார பெக்கேஜ் 3** - ஆயுள் அனுசூலம், புற்றுநோய், இருதயம்
- **சுகாதார பெக்கேஜ் 4** - ஆயுள் அனுசூலம், புற்றுநோய், இருதயம், பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு

பாராதாரமான நோய்க்கு நீங்கள் காப்பீடு செய்ய விரும்பும் பெறுமதி மற்றும் உங்களுக்குத் தேவையான ஆயுள் நன்மைத் தொகையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சுகாதார தொகுப்பின் அடிப்படையில் நீங்கள் எவ்வளவு கட்டுப்பணம் செலுத்த வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டைப் பார்ப்போம். உங்கள் பிரீமியம் தெரிவுகள் அடுத்த பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன ('பிரீமியம் கட்டணத்தை திரும்பப் பெறுதல்' விருப்பம் இல்லாமல்). அனுமானம்:

- நீங்கள் ஒரு ஆண்
- 35 வயதில் (அடுத்த பிறந்த நாள் ஆகஸ்ட் 2019 வரை)

சுகாதார பெக்கேஜ்	காப்புறுதி காலம்	பாரதூரமான நோய்கள் காப்புறுதி பெறுமதி (பெறுமதி இலங்கை ரூபாவில்)	ஆயுள் காப்புறுதி பெறுமதி (பெறுமதி இலங்கை ரூபாவில்)	வருடாந்த கட்டுப்பணம் (பெறுமதி இலங்கை ரூபாவில்)
புற்றுநோய் காப்புறுதி	10 ஆண்டுகள்	2,000,000	2,000,000	13,140
இருதய காப்புறுதி	10 ஆண்டுகள்	2,000,000	2,000,000	19,040
இருதய - புற்றுநோய் ஆவரணம்	10 ஆண்டுகள்	2,000,000	2,000,000	26,120
இருதய + புற்றுநோய்+ பக்கவாதம்+ சிறுநீரக செயலிழப்பு	10 ஆண்டுகள்	2,000,000	2,000,000	30,980

நான் ஒரு பாரதூரமான நோய் உரிமையை கோரும்போது எனது காப்புறுதிக்கு என்ன நடக்கும்?

கடுமையான இருதய நோய் அல்லது கடுமையான புற்றுநோய் அல்லது பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு ஆகிய பாரதூரமான சுகயீனத்திற்கு நீங்கள் உரிமை கோரும்போது காப்புறுதி நிறுத்தப்படும் காப்பீட்டு காலத்தின் இறுதி வரை உங்கள் ஆயுள் அனுசூலம் தொடரும்.

ஒரு பாரதூரமான சுகவீனம் ஏற்பட்டால் நான் எவ்வாறு பயனடைவேன்?

அனுசூலம் செலுத்தும் பொறிமுறையின் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது. ஹெல்த் பேக்கேஜ் 2 (ஹார்ட் கவர்) கொள்வனவு செய்யப்பட்டதாக கருதின்

சுகாதார பெக்கேஜ் 02 (இருதயம்)
பாரதூரமான சுகவீனம் - ரூபா. 2,000,000
உத்தரவாத ஆயுள் அனுசூலம் - ரூபா. 1,000,000

சூழ்நிலைகள்
ஆஞ்சியோ பிளாஸ்டிக் உட்படுத்தல் (ஆரம்பநிலை)

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யுங்கள் (கடுமையான நிலை)

மீட்பு நிலை (ஒரு பெரிய இருதய நோய் காரணமாக உரிமைகோரல் ஏற்பட்டால்)

நீங்கள் பெறும் அனுசூலத் தொகை
காப்பீடு செலுத்துதல்: அடுத்த 3 ஆண்டுகளுக்கு 500,000 பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது

+

காப்பீடு செலுத்துதல்: பிரீமியம் செலுத்தும் காலத்தின் இறுதி வரை 1,500,000 பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது

+

காப்பீடு செலுத்துதல்: 1,200,000 மாதத்திற்கு 20,000 (கடுமையான நோய் தொகையின் 1% உறுதி), 60 மாத காலத்திற்கு

=

மொத்த காப்பீடு செலுத்தல்
ரூ. 3,200,000

கொள்கை முதிர்வு வரை ஆயுள் ஆவரணம் தொடரும்

முக்கிய தயாரிப்பு தகவல்

வயது வரம்புகள்

19 முதல் 60 ஆண்டுகள் (அடுத்த பிறந்த நாள்)

காப்புறுதி காலம்

- குறைந்தபட்ச காப்பீட்டு காலம் - 10 ஆண்டுகள்
- அதிகபட்ச காப்பீட்டு காலம் - பெக்கேஜ் 1 - 30 ஆண்டுகள்
பெக்கேஜ்கள் 2, 3 மற்றும் 4-20 ஆண்டுகள்

பாரதூரமான நோய் பாதுகாப்பு வரம்புகள்

- குறைந்தபட்ச காப்பீடு - ரூபா. 500,000
- அதிகபட்ச காப்பீடு - ரூபா. 4,000,000

ஆயுள் பாதுகாப்பு எல்லை

குறைந்தபட்ச காப்பீடு - பாரதூரமான நோய் ஆவரணம் 25%
அதிகபட்ச காப்பீடு - பாரதூரமான நோய் ஆவரணம் 200%

கட்டண முறை

- ஆண்டுதோறும் அல்லது அரை ஆண்டு

AIA சுவதிரிய திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆயுள் பாதுகாப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதூரமான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குவதாகும். எனவே, AIA சுவதிரிய திட்டத்தின் காப்பீட்டு காலத்தின் முடிவில் எந்த 'முதிர்வு நன்மையையும்' வழங்காது. இருப்பினும், "பிரீமியம் கட்டணத்தை திரும்பப் பெறுதல்" விருப்பத்துடன், காப்பீட்டு காலம் முழுவதும் எந்தவொரு உரிமைகோரல்களும் செய்யப்படாவிட்டால் மட்டுமே காப்பீட்டு காலத்தின் இறுதியில் மொத்த பிரீமியங்களும் திரும்ப வழங்கப்படும்.

* இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் பாரதூரமான நோய்களின் வரையறைகள் மற்றும் முழு விவரங்களுக்கு காப்புறுதி ஒப்பத்தை பார்க்கவும்.

* பிரீமியம் செலுத்தும் காலத்தின் இறுதி வரை நீங்கள் பிரீமியத்தை செலுத்தவில்லை என்றால், உங்கள் காப்புறுதி செயலிழக்கும் என்பதை நினைவில் கொள்க. கையளித்தல் பெறுமதியை காலாவதிக்கு முந்தைய நீங்கள் பெற்றதை விட குறைவாக நீங்கள் பெறலாம். காப்பீட்டு காலத்தைப் பொறுத்து கையளித்தல் மதிப்புகள் 0% முதல் 90% வரை வேறுபடுகின்றன. 'பிரீமியம் கட்டணத்தை திரும்பப் பெறுதல்' விருப்பத்துடன் இந்த தயாரிப்பைப் பெற்றிருந்தால் மற்றும் நீங்கள் உரிமை கோரவில்லை என்றால் மட்டுமே பொருந்தும்.

முழு தயாரிப்பு விவரங்களுக்கு காப்புறுதி ஒப்பந்தத்தை பார்க்கவும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

ஆயுள் காப்பீட்டாளர் காப்புறுதியின் உரிமையாளர் இல்லையென்றால், காப்புறுதியை வழங்கிய நன்மைகள் காப்புறுதி உரிமையாளருக்கு பொருந்தும், அதே நேரத்தில் அனுசூலங்கள் ஆயுள் காப்பீட்டாளருக்கு பொருந்தும்.

பாரதூரமான நோய்களின் நன்மைகளைப் பெற ஆரம்பத்தில் இருந்தே 180 நாட்கள் காத்திருப்பு காலம் உள்ளது. ஆயுள் அனுசூலம் ஆரம்பத்தில் இருந்தே செயலில் உள்ளது. இது ஒரு தயாரிப்பு கண்ணோட்டம் மட்டுமே. முழு தயாரிப்பு விவரங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு காப்புறுதி ஒப்பந்தத்தை பார்க்கவும்.

இந்த தயாரிப்பு உரிமம் பெற்ற AIA வெல்த் பிளேனர் நிதி திட்டமிடல் நிர்வாகி அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஆகியோரிடமிருந்து மட்டுமே பெற முடியும்.



HEALTHIER, LONGER,
BETTER LIVES